திரு. மு. அம்பிகாபதி : இதுவும் உரமான கேள்வி என்பதால் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள் என்று நினைக்கிறேன். தலைவரவர்களே, அங்கிருந்த உற்பத்தி மேலாளர் பழி வாங்கும் நோக்கத்துடன் சில தொழிலாளர்களை இந்த உரத் தொழிற்சாலையிலிருந்து—கண்ணன் போன்ற தொழிலாளர்களை திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு—மாற்றியிருக்கிறார்கள். அமைச்சரவர்கள் அதை பரிசீலித்து, அந்தத் தொழிலாளர்களை மீண்டும் பாமணி உரமணி தொழிற்சாலைக்கு மாற்ற துரித நடவடிக்கை எடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. ஏ. கிருஷ்ணசாமி : தலைவரவர்களே, அவர்கள் கேட்டது மூலக் கேள்விக்கு உடன்பாடு உடையதல்ல. என்றாலும் கூட தனியாக இதற்கு விவரம் அளித்தால் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'' கேர் '' நிறுவனத்தால் கட்டப்பெற்ற வீடுகள்.

*வினா எண் 260—திரு. என். கிட்டப்பா : மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) '' கேர் '' ஸ்தாபனம் தமிழ்நாட்டில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வீடுகளைக் கட்டி மாநில அரசிடம் ஒப்படைத்துள்ளது ?

(ஆ) அவை எங்கெங்கு கட்டப்பட்டுள்ளன ?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : (அ) மற்றும் (ஆ) அவை முன் ஒரு விவர *அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திரு. என். கிட்டப்பா : தலைவரவர்களே, இந்த '' கேர் '' நிறுவனம் மூலம் கட்டித்தரப்பட்ட குடிசை ஒவ்வொன்றும் எத்தனை ரூபாய் செலவில் கட்டப்பட்டன ? அத்தகைய வீடுகள் சரிவர பராமரிக்கப்படாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்ற பெரும்பாலான குடிசைகள் தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மாயூரம் பகுதியில் 50 குடிசைகள் கட்டித் தந்திருக்கிறார்கள், அவை தாழ்வான பகுதியில் கட்டப்பட்டிருப்பதால் மழைக் காலங்களில் வெள்ளத்தில் மூழ்கி, அவர்கள் படுப்பதற்குக்கூட இடமில்லாமல் தவிக்கிறார்கள். எனவே, அத்தகைய வீடுகளை அரிசன நலத்துறையின்

*569 ஆம் பக்கத்தில் இணைப்பாக அச்சிடப்பெற்றுள்ளது.

1979 மார்ச் 7]

மூலமோ அல்லது வீட்டுவசதி வாரியத்தின் மூலமோ அல்லது வீடுகளைக் கட்டித் தந்த ''கேர்'' நிறுவனத்தின் மூலமோ மேற்கொண்டு பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : தலைவரவர்களே, ''கேர்'' நிறுவனத்தை அந்த வீடுகளை பராமரிக்க வேண்டுமென்று நாம் கேட்க இயலாது. ஏனென்றால் அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். அந்த குடிசைகள் மிகக் குறைந்த விலையில்—500 ரூபாயில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அது எப்படி இருக்கும் என்று மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் எல்லா இடங்களிலும் இந்த விதமான குறைபாடுகள் இல்லை. ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இன்றைக்கு கண்காணித்து, அதை சரி செய்து கொடுத்திருக்கிறார்கள்.

[முற்பகல் 9-20]

திரு. என். கிட்டப்பா : தலைவரவர்களே, நான் எல்லா இடங்களிலும் சென்று பார்த்துவிட்டு வந்து சொல்லவில்லை. மாயூரம் தொகுதியிலே ஒரு 50 வீடுகள் கட்டித் தரப்பட்டிருப்பதாக அறிக்கையிலே மாண்புமிகு அமைச்சரவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த வீடுகள் மிகவும் தாழ்வான பகுதியிலே கட்டப்பட்டிருப்பதன் காரணத்தால் மழைக் காலங்களில் தண்ணீர் வரும்போது தாழ்த்தப்பட்ட மக்கள் அதிலே வசிப்பதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகவும் அவதிப்படுகிற காரணத்தால், இந்த அரசு எந்தெந்த வகையில் அவர்களுக்கு உதவ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கான உதவிகளை அரிசன நலத் துறை மேற்கொண்டிருக்கிறதா? அல்லது வேறுவகையில் ஏதாவது உதவிகளைச் செய்து வருகிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : தலைவரவர்களே, இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்போது அரிசனங்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 500 ரூபாயிலே கட்டப்பட்ட வீடு அவ்வளவு நல்ல வீடாக இருக்காது என்பதை இந்த அரசு ஏற்றுக்கொள்கிறது. அடுத்து எந்தெந்த இடங்களில் பழுது பார்க்க வேண்டுமோ அந்தந்த இடங்களில் பழுது பார்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ஏ. ஆர். மாரிமுத்து : தலைவரவர்களே, ''கேர்'' நிறுவனம் ஒரு மொத்தத் தொகை கொடுத்து வீடு கட்டிக் கொடுங்கள் என்று சொன்னார்களா? அல்லது ஒரு வீட்டிற்கு இவ்வளவு வீதம் செலவழிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : தலைவரவர்களே, அவர்கள் பணத்தைக் கொடுத்து வீடுகள் கட்டவேண்டிய எண்ணிக்கையையும் சொல்லி இருக்கிறார்கள்.

திரு. பொ. உத்திராபதி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, "கேர்" நிறுவனத்தின் மூலமாக என்னுடைய தொகுதியாகிய ஆலத்தம்பாடி, சாம்பானுடை, குன்னலூர், ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. கடந்த காலத்தில் ஏற்பட்ட மழையால் எல்லா வீடுகளும் போய் விட்டன. ஆலத்தம்பாடி பகுதியில் நான்கு தூண்கள் மட்டும் தான் இருக்கின்றன. சாம்பானுடை, குன்னலூர் பகுதியிலும் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதிலே வாழ்ந்த மக்கள் ஆங்காங்கே வீடில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்ததில் அவர்கள் அரசாங்கம்தான் செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வியைச் சுருக்கமாகப் போடுங்கள். விளக்கம் சொல்வதற்கு 5 நிமிடம் எடுத்துக் கொள்கிறீர்கள். அப்படியில்லாமல் கேள்வியைச் சுருக்கமாகக் கேளுங்கள்.

திரு. பொ. உத்திராபதி : ஆகவே பாதிக்கப்பட்ட அந்த ஆலத்தம்பாடி, சாம்பானுடை குன்னலூர் ஆகிய பகுதிகளில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கமே முன்வந்து வீடுகளைக் கட்டிக் கொடுக்க ஆவன செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : தலைவரவர்களே, நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன். 500 ரூபாயிலே கட்டப்பட்ட வீடு எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே அந்த 500 ரூபாய் வீடு கட்டுவதற்கு போதுமானது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியோ அவர்கள் சொல்லி முதலிலே அந்த வீடுகளை 500 ரூபாய் செலவிலே கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வீடுகள் தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும், மற்றும் பல பள்ளமான பகுதிகளிலும் மழை பெய்தபோது பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இதனை அரசு தனிக் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆவன செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ராஜ்குமார் விஜயரெகுநாத தொண்டமான் : மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவரவர்களே, "கேர்" நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு மத்திய அரசாங்கம் நீங்கள் இவ்வளவு பெர்சன்டேஜ் தான் செலவு செய்ய வேண்டும் என்று ஒரு உத்தரவு போட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அதைத்

1979 மார்ச் 7]

தளர்த்துகின்ற வகையில் "கேர்" நிறுவனத்தார் செலவழிக்க முன் வந்தால் நம்முடைய அரசாங்கம் அவர்களுக்காக சிபாரிசு செய்ய முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : தலைவரவர்களே, அது பற்றிய தகவல் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

திரு. சி. கோவிந்தராஜன் : பேரவைத் தலைவரவர்களே, தமிழ்நாட்டில் புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் "கேர்" ஸ்தாப னத்தின் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் பரவலாக இந்த வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னாற் காடு மாவட்டத்தில் பல இடங்களிலே அதிகமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது 4 மாவட்டங்கள் மட்டும்தான் இந்தமாதிரி வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டியிருக்கிறதே. எந்தெந்த இடங்களில் அவசியம் தேவை என்று பார்த்து எல்லா இடங்களிலும் பரவ லாக இவ்வாறு வீடுகள் கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட வில்லையே. இந்தப் பாகுபாடு ஏன் என்பதை அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம் : பேரவைத் தலைவரவர்களே, அரசுக்கு மாவட்டங்களிடத்திலும் பாகுபாடு இல்லை; மக்களிடத்திலும் பாகுபாடு இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தகுந்த ஏற்பாடு செய்யபட்டிருக்கிறது. ஆனால் வெவ்வேறு வகைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். குறிப்பாக தென்னாற்காடு மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது அதற்கும் வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. என். கிட்டப்பா : அத்தகைய வீடுகளைப் பராமரிக்க அரசாங்கத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்று அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். மெத்த நன்றி. நான் தெரிந்து கொள்ள விரும்புவது. அரிஜன நலத் துறை மூலமாகவோ, அல்லது ரெவன்யூ இலாகா மூலமாகவோ அல்லது ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாகவோ இந்த நடவடிக்கை கள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றனவா? ஏனென்றால், ஒரு துறையைக் கேட்டால் இன்னொரு துறையைக் காட்டுகிறார்கள். ஊராட்சி ஒன்றியங்களைக் கேட்டால் அவர்கள் அரிஜன நலத் துறைதான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்க ளிடம் கேட்டால் ரெவன்யூ இலாகாதான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகவே, இது பற்றி அமைச்சர் அவர்கள் அருள் கூர்ந்து அறிவிப்பார்களா?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: வீடு கட்டுகிற பொறுப்பு ஊராட்சி ஒன்றியம் மூலமாகத்தான் கட்டப்படுகிறது. பாதைகள் போடுவது எல்லாம் ஊராட்சி ஒன்றியங்களால்தான் போடப்படுகிறது. ஊராட்சி ஒன்றியங்கள் கவனிக்கவேண்டுமென்று சொன்னாலும் அதற்கு என்று நிதி ஒதுக்கிய பிறகு தான் அவர்கள் அதைச் செய்ய வேண்டும். அரசாங்கம் எப்படி நிதி ஒதுக்குவது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது.

வெள்ள நேரத்தின் போது அளிக்கப்பெற்ற துணிகள்.

*வினா எண் 261—திரு. சி. மாணிக்கம்: மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா —

(அ) வெள்ள நிவாரணத்திற்கு அளிக்கப் பெற்ற துணிகள் திருச்சியில் கடை வீதியில் விற்கப்பட்டதாக புகார் ஏதேனும் வந்துள்ளதா ?

(ஆ) ஆம் எனில், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: (அ) இல்லை.

(ஆ) இடமில்லை.

திரு. பெ. சு. திருவேங்கடம்; இந்த வெள்ள நிவாரணப் பணிகளுக்காகத் தரப்பட்ட வேஷ்டியின் மதிப்பு எவ்வளவு ? புடவைகள் கொடுக்கப்பட்டது என்று சொன்னார்கள், அதன் மதிப்பு எவ்வளவு என்பதையும் அறிவிக்க இயலுமா ?

மாண்புமிகு திரு. எஸ். டி. சோமசுந்தரம்: வேஷ்டி, சேலை சேர்ந்து ரூ. 32லிருந்து ரூ. 35, ரூ. 40 வரை போயிருக்கும்.

பரிசுபெற்ற திரைப்படங்களுக்கு வரி விலக்கு.

*வினா எண் 262—திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பரிசு பெற்ற திரைப்படங்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மாநில அரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதா ?

(ஆ) ஆம் எனின் அதன் விபரம் யாது?